[13th February 1958

SRI M. P. SUBRAMANIAM : முதலில் சர்க்காரும் அந்த கம்பனியும் சேர்ந்து ஒத்துக்கொண்டு, பிறகு ஏன் அந்த கம்பனி ஒத்துழைக்க மறுத்தது. அப்படி இருக்கும்போது சர்க்கார் ஏன் சட்டத்தின் கீழ் அதைக் கொண்டுவந்து நடத்தக்கூடாது ? இப்பொழுது ஆரம்பிக்கப்போகும் அந்தத் தொழிற்சாலை சேலத்தில் ஆரம்பிக்கப்போகிறார்களா அல்லது வேறு எந்த இடத்தில் ஆரம்பிக்கப்போகிறார்கள்.

THE HON. SRI R. VENKATARAMAN : சேலத்தில் ஆரம்பிப்பதற்காக இவ்வளவு முயற்ச்சியும் எடுக்கப்பட்டது.

Heads of departments

* 87 *Q.*—SRI V. K. RAMASWAMY MUDALIYAR : Will the Hon. the Chief Minister be pleased to state—

(*a*) the principles governing the selection of heads of departments; and

(*b*) whether the Government will be pleased to place on the table of the House a list of officers appointed as heads of departments during the last three years with information as to their previous experience and suitability to the posts to which they were appointed?

THE HON. SRI C. SUBRAMANIAM : (*a*) There are no definite principles laid down by Government for selecting heads of departments. So far as appointments of I.C.S. or I.A.S. Officers as heads of departments are concerned, their suitability to particular posts is taken into consideration.

(*b*) A statement is placed on the table of the House [a].

SRI V. K. RAMASWAMY MUDALIYAR : Is there any post in which the Public Service Commission has to be consulted and also whether the Government prepare a panel of names to the Commission?

THE HON. SRI C. SUBRAMANIAM : Not in respect of heads of departments. It is solely the responsibility of the Government to find suitable officers.

SRI K. ANBAZHAGAN : ஒரு இலாக்காவின் தலைமை அதிகாரிகளாக இருப்பவர்கள் குறிப்பிட்ட வயது நிறைந்து இருந்தாலும்கூட அவர்கள் வேலையில் தொடர்ந்து நீடிக்கப்பட்டிருக்கிறார்களா ?

THE HON. SRI C. SUBRAMANIAM : இப்பொழுது எக்ஸ்டென்ஷன் கொடுப்பதில்லை என்ற கொள்கையை சர்க்கார் அனுஷ்டித்து வருகிறது. இப்போது சில டெக்னிகல் டிபார்ட்மெண்டில்தான் கொடுக்கப்பட்டு வருகிறது. டெக்னிகல் பியூபில் குறைவாக இருப்பதனால் ரீ எம்ப்ளாய் மெண்டு கொடுக்கவேண்டுமென்று இருக்கிறது. எக்ஸ்டென்ஷனுக்கும் ரீஎம்ப்ளாய்மெண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

SRI S. NAGARAJA MONIGAR : அனுபவம் மிகுந்த அதிகாரிகளை சுதந்திர ஆட்சியில் கொஞ்ச நாளைக்கு வேலையில் வைத்துக்கொண்டிருப்பது நாட்டின் முன்னேற்றத்திற்த அத்தியாவசியம் அல்லவா ?

THE HON. SRI C. SUBRAMANIAM : சனம் அங்கத்தினர் கேள்வியின் மூலம் அவர்களின் அபிப்பிராயம் தெரிவிக்கிறார்.

---

[a] Printed as Appendix I on pages 376–379 infra.

13th February 1958]

SRI V. K. KOTHANDARAMAN : கடந்த 6 மாத காலத்திலே நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விஷயத்திலாவது எந்த மாறுதலாவது கொண்டுவந்திருக்கிறரா ?

MR. SPEAKER : கனம் மந்திரி அவர்கள் புரியவில்லை என்று சொல்லுகிறர்.

SRI V. K. KOTHANDARAMAN : ஆறுமாத காலத்தில் நியமிக்கப்பட்ட அதிகாரியை நீக்கிவிட்டு வேறு சில அதிகாரியை சர்க்கார் நியமிக்க உத்தேசித்திருக்கிறர்களா ? அப்படி இருந்தால் அதன் காரணம் என்ன ?

THE HON. SRI C. SUBRAMANIAM : சனம் அங்கத்தினர் எதையோ வைத்துக்கொண்டு எதையோ ஒன்றை சொல்கிறர்.

SRI M. P. SUBRAMANIAM : மராமத்து இலாகா தலைமை அதிகாரிக்கு மீண்டும் அந்த இலாக்காவில் பதவிகால நீடிப்பு அளிக்கப்பட்டிருக்கிறதா ? இந்த இரண்டு இலாக்காகளிலும் தகுதி பெற்றவர்கள் இல்லையா ? அவர்களுக்கு எந்த அடிப்படையின் மீது சம்பளம் கொடுத்து வருகிறர்கள் ?

THE HON. SRI C. SUBRAMANIAM : மராமத்து இலாக்காவில் ஜெ. எப். பிரட்ரிக்கும், ஸ்ரீ ஆனந்த ராவுக்கும் மீண்டும் உத்தியோகம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்போது சர்க்காருக்கு அவசியம் தேவைப்படுகிறது. ஆகவேதான் அனுமதித்திருக்கிறர்கள்.

SRI K. VINAYAKAM : Sir, apart from the merits of the question, does not this kind of re-employment or extension of service shut out the prospects of the juniors in the same department who are equally qualified or equally competent to carry on the work? Unless opportunities are afforded to them, how will they be able to serve our State.

THE HON. SRI C. SUBRAMANIAM : That is taken into consideration when we re-employ a particular person. If there are persons available with suitable qualifications, not only with suitable qualifications but with sufficient experience, they are given a chance and then re-employment is given.

New posts carrying a salary above Rs. 1,500

* 88 *Q.*—SRI K. SATTANATHA KARAYALAR : Will the Hon. the Chief Minister be pleased to state—

(*a*) the number of new posts carrying a salary of more than Rs. 1,500 created during the past six years; and

(*b*) the reasons for their creation?

THE HON. SRI C. SUBRAMANIAM : (*a*) & (*b*) A statement is placed on the table of the House [a].

SRI K. SATTANATHA KARAYALAR : தற்சமயம் இதுபோன்ற 1,500 ரூ. சம்பளம் வாங்கக்கூடிய பதவிகளை சிருஷ்டித்திருக்கிறர்களா ? அப்படி இருந்தால் எந்த நோக்கத்தோடு.

THE HON. SRI C. SUBRAMANIAM : தற்சமயம் அந்த நோக்கம் சர்க்காருக்கு இல்லை. அவசியம் ஏற்பட்டால் அதை சிருஷ்டித்துத்தான் ஆகும்.

a Printed as Appendix II at page 379 infra.